



தேவர் பிளிம்ஸ் . . .

# தாழைக் காத்த தனாஶன்

# தாயைக் காத்த தனையன்

## பாட்டு 1

இயற்: கண்ணதாசன்

பாடியவர்: பி. சுசீலா

காட்டு ராஜி கோட்டையிலே கதவுகளில்லை— இங்கு  
காவல் தாக்குக் கடவுளையன்றி ஒருவருமில்லை  
காட்டுக் காட்டிமறைறத்துக்கொள்ளுக் காத்தமில்லை—  
இதிலே

காந்து விட்டால் கால ஓ ரம் தெரியதுமில்லை [காட்டு  
மேசுமென்ற தந்தை கண்ணீல் நீர் வழிந்தது— இங்கே  
விதனிதமாய்க் குழந்தைகள் போல் செஷ்டுவளர்ந்தது  
பூமியின்ற தாம்மடியில் தவழ்த்து வந்தது— கோயில்  
புறம்புகின்ற உணிதருக்கும் மருந்து தந்தது... [காட்டு

## பாட்டு 2

கண்ணதாசன்

சௌந்தரராஜன்-சுசீலா

கட்டுத் தங்கீ ஜெட்டு ஏட்டுத்  
காதல் ஏன் னும் சுறு விழிந்து  
தட்டுத் தட்டுச் சிற்பிகள் செய்த உருவுமட்டா! அவள்  
தள்ளுவென்று ததும் சிற்கும் பஞ்சாவடா  
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!  
ஒட்டுச் சுட்டுக் கொண் றன கண்கள்— நான்  
ஷ்ட்டுக் கிட்ட வந்தது கண்டு  
ஏட்டு ஏட்டுச் சென் றது வண்டு [கட்டுத்  
தங்கரதம்போல் வருகிறீன்— அல்லித்  
தண்டுகள் போலே வீணீகிறீன்!  
குங்குமப் பூப்போல் சிறுக்கிறீன்— இன்பக்  
கோட்டைக்கு என்னை அழைக்கிறீன் [ட்டுத்  
காலையில் பலரும் தாயைப்பட்டு... அதிக்  
காலுக்கவில் மனக்கும் மல்லிகைப் பட்டு  
இருவில் மனக்கும் அல்லிப் பட்டு... அவள்  
என்றும் மனக்கும் முல்லிப் பட்டு... [கட்டுத்

## பாட்டு 3

கண்ணதாசன்

சௌந்தரராஜன்-சுசீலா

சேகர்: மூடித்திறந்த இனயயிரண்மெப்பாடார் என்றன  
பூத்தானைக் காற்றில் ஆட வாவா வா! என்றது

மரக : ஆடக்கிடந்த கால் இரண்டும் விள்ளன்றன;  
ஆகை மட்டும் வாய் திறங்கு கொல் சொல்

என்றது [முடி]

சேகர்: அன்னப்பெ டி கண்ட முன்னும் பின்னும்  
ஜீவா! ஜீவா! என்றது!  
வண்ணக கொடி கிடை கண்ணில் விழுந்து  
மெய்ஜீவ பொய்வீர என்றது!

மரக : கன்னிப்பறுவும் உன்னைக் கண்டு காதல் காதல்  
என்றது

காதல் என்றதும் வேலேரூர் இதற்கும் நாணம்

நாணம் என்றது

சேகர்: காட்டுக்குசிலை கூட்டுலடைத்தப்பாட்டுப் பாடச்  
கோர்க்கானது

மரக : அது—கூட்டிக் குழில் நாட்டுக் குழிலைய்  
கூட்டிப் போக வந்தது.....

சேகர்: வேடாட உள்ளும் வலை விரித்து  
வேஷக வருமென தின்றது

மரக : வேஷகக்காக விரித்த வலையில்  
வேஷனிக் கலைமான் விழுந்தது! [முடிக்

பாட்டு 4

இயற் கண்ணதாசன் பாடி: பி. கசிலா  
சண்டிக் குதிரை நொண்டுக் குதிரை—நல்ல  
சவாரிக் குதிரை மூனை—மூனைக்  
சுங்கதியலைம் திட்டே திருக்க

சரியாய்த் தெரிஞ்சுக்கவேணும் வேணும்!  
சம்சாரம் கட்டிக்கிட்டு ஜூனத் தெஷக ஏத்திக்கிட்டு

சம்பாத்தியம் மறத்தவன் சண்டி சண்டி—தினம்  
சம்பாத்திரம் செய்ப் பல்ல சந்தாப்பம் காத்திருந்துக்

சண்ணியாசியானவன் நொண்டி நொண்டி  
பளபளவிவ்விருந்து பாதையிலே போன்றும்

மெள்ள மெள்ளப் போவது சண்டுக் குதிரை  
பெரும்— உள்ளும் மேடானது ஒரு பாதையிலே

சென்றலும்

துள்ளி துள்ளி ஓடிவது தல்ல குதிரை [சல்

போனதெல்லாம் போகட்டும் ஆனபடி ஆகட்டும்  
நட்டா ராஜா பாகதயிலே— ஏறர்  
ஏழூறியென்று சொன்னாலும் மாணம் மீராகதயுடன்  
ஊழ்த்திட வேறும் பூமியிலே— (சுவன்)

யாட்டு 5

கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் பி. கூதை

மரக : காவேரிக் கரையிருக்கு!

கரை மேலே பூவிருக்கு!

பூப்போலே பெண்ணிருக்கு!

புரிந்து கொண்டால் உறவிருக்கு!

சேகர் : பஞ்சவர்ணக் கிளி இருக்கு

பழுக்கவந்த பழும் இருக்கு

வினங்சினிலே நினைவுக்கு

நெருங்கி வந்தால் சுகமிருக்கு

காவேரி

மரக : என்ன தீமா போவிருக்கு

எப்படியோ மனசிருக்கு

வெள்ளம்போல் நினைவிருக்கு

வெட்கம் மட்டும் தடுத்திருக்கு

சேகர் : துக்கக்கு வெட்கம் இல்லை

அறிந்தவர்முன் அச்சம் இல்லை

ாதலுக்கு துக்கமில்லை

கண் கலந் தால் வார்த்தையில்லை—? (காவேரி

மரக : மேளங்கள் பூமங்கி வரும்

மேண்ட என்னை அழைக்க வருஷ்

மாலை மணம் சூடவரும்

மங்கல நாளும் தேடவரும்...!

சேகர் : காதல் என்ற வார்த்தை

கணவன் என்று மாறிவரும்

மங்கை என்று சொன்னவரும்

மீனைவி என்று சொல்லவரும்

யாட்டு 6

கண்ணதாசன்

பி. கூதை

பேரூரச் சொல்லாமா?

கணவன் பேரூரச் சொல்லாமா?

வாரைச் சொன்னாலும் உறவுவச்சொன்னாலும்  
டற்றவரிடத்தில் எதனைச் சொன்னாலும் (பேரை  
பெருமைக்கு உரியவன் தனிவன் ஒரு  
பெண்ணுக்கு இறைவன் கணவன்  
டரிமையிலே அவன் தனியவன் — நெஞ்சில்  
உறைந்தவன் கண்ணில் விழுறந்து  
நிற்டவன் (பேரை

மானே என்றும் தேவென்றும்...  
மயிலே என்றும் மயிலென்றும்...  
நீ என்னை அழைப்பது எப்படிமோ...  
நான் உன்னை அழைப்பேன் அப்படியோ...  
அத்தான் என்றால் உருாதா?  
அங்பே என்றால் பெருகாதா?  
கண்ணு என்றால் மயங்காதா?  
காதால் அதிலே விளங்காதா? (பேரை

### பாட்டு 7

கடக்கும் என்பார் கடக்காது !  
கடக்காதென்பார் நடக்குவிடும் !  
கிடக்கும் என்பார் கிடைக்காது ?  
கிடக்காதென்பார் கிடைத்துவிடும் (நடக்  
தொடுத்த பந்தல் அழுப்பார்த்து  
துள்ளும் ஒருவன் மனம் இங்கே  
பிரித்த பந்தல் கோலம்கண்டு  
பேதை கொண்ட துயர் இங்கே (நடக்

அறுந்து போன உறவுறியாமல்  
அழைப்புக் கொடுக்கும் மனம் இங்கே  
உசைக் கயிறு அலுந்ததாலே  
அடைந்து கிடக்கும் பெண் இங்கே... (நடக்  
வணக்கம்

# தாயைக்கூத்து தனியண்

## நடிகள்

அம். ஜி. ராமச்சந்திரன்	—	ஏ. சுப்ரேராஜா தலை
எம். ஆர். ராதா	—	பி. கண்ணும்பா
எஸ். ஏ. அனோகன்	—	ஐ. சுகுந்தலா
அம். ஆர். ஆர். வரசு	—	ஏந்திரிகா
சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர்		
மற்றும்		
கெடகர் பிரசங், தேவர் பிலிம் ஸ் குழுவினர்		

கதை வசனப்:

ஆரூர்தாஸ்

யாடல்கள்: கண்ணாசன்

இசையமைப்பு:

கே. வி. மஹாதேவன்

பின்னணிப் பாடியவர்கள் :

ஷ. எம். சௌந்தரராஜன் - சுசீலா

சண்டைப் பயிற்சி: சியாம் சுந்தர்

விருகங்கள் பயிற்சி: ஆர். கோவித்தராஜன்

மேக்கப்: ஹரிபாபு, வி. ராமச்சந்திரன்

தடனப் பயிற்சி: எஸ். எம். ராஜுகுமார்

அரசுக் அலங்காரம்: சினிகிராப்ட்ஸ்

தயாரிப்பு:

அம். எம். ஏ. சின்னப்பா தேவர்

கடறக்ஞன்: எம். ஏ. திருமுகம்

ஸ்டிடிமேர்:

விதையா—ாஹிளி